



Ceylon Government Gazette

Published by Authority.

No. 5,671—FRIDAY, JANUARY 12, 1900.

PART I.—General: Minutes, Proclamations, Appointments, and General Government Notifications.
PART II.—Legal and Judicial.

PART III.—Provincial Administration.
PART IV.—Marine and Mercantile.
PART V.—Municipal and Local.

Separate paging is given to each Part in order that it may be filed separately.

Part V.—Municipal, Local, and Miscellaneous.

	PAGE		PAGE
Proceedings of Municipal Councils	...	Notices affecting Small Towns	...
Local Board Notices	...	Notices affecting Village Communities (Gansabhawa)	...
Road Committee Notices	...	Unofficial Announcements	...
	22		22
	21		

ROAD COMMITTEE NOTICES.

NOTICE is hereby given that the Governor, with the advice and consent of the Legislative Council, having agreed to grant the under-mentioned sum for certain improvements on the 8th, 14th, and 20th miles of the Kandapola-Uda Pussellawa road, the Provincial Road Committee, acting under the provisions of "The Branch Roads Ordinance, 1896," have assessed the proportion due by each estate interested, as follows:—

KANDAPOLA-UDA PUSSELLAWA ROAD.

Government moiety ... Rs. 1,750
Private contribution ... Rs. 1,750

1st to 2nd section, 8·84 mile.

Total acreage, 4,280—Moiety of cost, Rs. 280—
Sectional rate, '0654c.—Total rate, '0654c.

Proprietors or Agents.	Estates.	Acreage.	Amount.
			Rs. c.
Leechman & Co.	The Park	237	15 50

1st to 8th section, 14·84 mile.

Total acreage, 4,043—Moiety of cost, Rs. 185·70—
Sectional rate, '0459c.—Total rate, '1113c.

Standard Tea Co.	Conygar	176	19 62
Do.	Eskdale	238	26 52
Do.	Liddesdale	810	90 18

Proprietors or Agents.	Estates.	Acreage.	Amount.
			Rs. c.
Standard Tea Co.	St. Leonard's	725	80 72
The Galaha Ceylon Tea Estates and Agency Co., Ltd.	Ragalla	999	111 22

1st to 14th section, 20·84 mile.

Total acreage, 1,095—Moiety of cost, Rs. 1,284·30—
Sectional rate, 1'1728c.—Total rate, 1'2841c.

J. Anstruther and C.			
Bagot	Waldemar	612	785 93
Do.	Gomalie	190	243 94
Do.	Oulton	156	200 0
K. M. J. Fernando	Haputalewatta	137	175 99
			1,750 0

Which sums the proprietors, managers, or agents of the several estates are hereby required to pay into the Colonial Treasury, Colombo, on or before January 24, 1900.

F. J. SMITH,
for Chairman.

Provincial Road Committee's Office,
Kandy, January 3, 1900.

LOCAL BOARD NOTICES.

NOTICE is hereby given to persons residing within the limits of the Local Board, Negombo, that the Board, acting under the provisions of section 35 of Ordinance No. 13 of 1898, has imposed an annual tax on account of the year 1900, payable in six days' labour, upon all persons residing within the limits of the Local Board, who would have been liable, under the provisions of the Ordinance No. 10 of 1861, to the performance of labour for the maintenance of the roads or other public means of communication by land or by water, if the Ordinance No. 31 of 1884 had not been passed.

Such labour may be commuted by a money payment of Rs. 2 in the town of Negombo and the Islands of Pitipana and Munnakkara, and Re. 1.50 in the Island of Duwa, on or before February 28, 1900. After that date the payment will be Rs. 4 and Rs. 3, respectively, per head.

Local Board Office, Negombo, January 3, 1900. W. R. B. SANDERS, Chairman.

NOTICE is hereby given to persons residing within the limits of the Local Board of Gampola, that the Board, acting under the provisions of section 35 of the Ordinance No. 13 of 1898, has resolved that on account of the year 1900 a tax, payable in six days' labour, be imposed upon all persons residing within the limits of the said Board, who, if the Ordinance No. 31 of 1884 had not been passed, would have been liable, under the provisions of the Ordinance No. 10 of 1861, to the performance of labour for the maintenance of the roads or other public means of communication by land or by water.

Such labour may be commuted by a money payment of Re. 1.50 on or before February 28, 1900.

H. WACE, Chairman. Local Board Office, Gampola, January 8, 1900.

UNOFFICIAL ANNOUNCEMENTS.

I, SAMUEL KANTHAPPOO VALLIPURANATHAR, of Cheku street, Colombo, do hereby give notice, in terms of section 8 of Ordinance No. 2 of 1877, of my intention to apply to His Excellency the Governor to be admitted and enrolled a Notary Public for (Koralai pattu), the District of Batticaloa, to practise in the Tamil language.

S. K. VALLIPURANATHAR.

Colombo, December 29, 1899.

I, WILLIAM NAGANATHAR KANDIAH, of Andival street, Colombo, do hereby give notice, in terms of section 8 of Ordinance No. 2 of 1877, of my intention to apply to His Excellency the Governor to be admitted and enrolled a Notary Public for the Koralai pattu, in the District of Batticaloa, to practise in the Tamil language.

Colombo, December 29, 1899. W. N. KANDIAH.

கொழும்பு யென்கு வீதியில் பதினெட்டு வருஷங்கடந்த பின்னர் 1877 ஆம் ஆண்டு சூன் மீ 2 ம் இலக்க கட்டளைச் சட்டத்தின் 8 ம் பிரிவின்படி மட்டக்களப்பு யுஸ்திரிக்குள் கோழைப்பற்றுவில் பிரசித்த நொத்தாரிசாகத் தமிழ்ப்பாஷையில் வேலை நடத்த என்னை என்று உத்தரவு அளிக்கும்படி அந்நியத்தம தேசாதிபதியவர்களைக் கேட்கப்போகிறேனென இத்தாலிவிக்கிறேன்.

சா. க. வல்லியராநாதர்.

வ. 1899 ன்று டிசம்பர் 29 வதி
கொழும்பு.

கொழும்பு யென்கு வீதியில் பதினெட்டு வருஷங்கடந்த பின்னர் 1877 ஆம் ஆண்டு சூன் மீ 2 ம் இலக்க கட்டளைச் சட்டத்தின் 8 ம் பிரிவின்படி மட்டக்களப்பு யுஸ்திரிக்குள் கோழைப்பற்றுவில் பிரசித்த நொத்தாரிசாகத் தமிழ்ப்பாஷையில் வேலை நடத்த என்னை என்று உத்தரவு அளிக்கும்படி அந்நியத்தம தேசாதிபதியவர்களைக் கேட்கப்போகிறேனென இத்தாலிவிக்கிறேன்.

சா. க. வல்லியராநாதர்.

கொழும்பு, 1899 ம் ஆண்டு
மார்ச்சு 29 ந் உ.

கொழும்பு யென்கு வீதியில் பதினெட்டு வருஷங்கடந்த பின்னர் 1877 ஆம் ஆண்டு சூன் மீ 2 ம் இலக்க கட்டளைச் சட்டத்தின் 8 ம் பிரிவின்படி மட்டக்களப்பு யுஸ்திரிக்குள் கோழைப்பற்றுவில் பிரசித்த நொத்தாரிசாகத் தமிழ்ப்பாஷையில் வேலை நடத்த என்னை என்று உத்தரவு அளிக்கும்படி அந்நியத்தம தேசாதிபதியவர்களைக் கேட்கப்போகிறேனென இத்தாலிவிக்கிறேன்.

வ. 1899 ன்று டிசம்பர் 29 வதி
கொழும்பு.

வ. 1899 ன்று டிசம்பர் 29 வதி
கொழும்பு.

கொழும்பு யென்கு வீதியில் பதினெட்டு வருஷங்கடந்த பின்னர் 1877 ஆம் ஆண்டு சூன் மீ 2 ம் இலக்க கட்டளைச் சட்டத்தின் 8 ம் பிரிவின்படி மட்டக்களப்பு யுஸ்திரிக்குள் கோழைப்பற்றுவில் பிரசித்த நொத்தாரிசாகத் தமிழ்ப்பாஷையில் வேலை நடத்த என்னை என்று உத்தரவு அளிக்கும்படி அந்நியத்தம தேசாதிபதியவர்களைக் கேட்கப்போகிறேனென இத்தாலிவிக்கிறேன்.

உ. நா. கந்தையா

கொழும்பு, 1899 ம் ஆண்டு
மார்ச்சு 29 ந் உ.

